

கொட்டிக் கொடுக்குது கொடை ஆரஞ்சு



உயரமான இடங்களில் வளர்வதோடு, தம்மை வளர்த்தெடுக்கும் விவசாயிகளையும் பொருளாதார ரீதியில் உயர்த்திக் கொண்டு தான் இருக்கிறது ஆரஞ்சு, தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு என்று கடல் மட்டத்திலிருந்து 1,200 மீட்டருக்கும் உயரமான பகுதிகளில் வெள்ளாமை விவசாயிகளுக்கு அமுதசுரபியாகவே இருக்கிறது இந்த ஆரஞ்சு. அந்த வரிசையில், கொடைக்கானலை ஒட்டிக் கொண்டிருக்கும் தாண்டிக்குடி உள்ளிட்டப் பகுதிகளிலும் சக்கைப் போடு போடுகிறது. தாண்டிக்குடியில் காபி, ஆரஞ்சு, அவகோடா, பலா, இஞ்சி என மலைப்பகுதி வேளாண்மை கொடி கட்டி பறக்கிறது. இங்கு விளையும் ஆரஞ்சுகள் கொடை ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு என அழைக்கப்படுகின்றன.

இதனுடைய தோல், லேசாக உரித்ததும் கையோடு வந்துவிடுவதால் லூஸ் ஜாக்கெட் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஆரஞ்சு பழங்களில் சாறு அதிகம் இருப்பதோடு, இனிப்புச் சுவையும் கூடுதலாக இருப்பதால் விற்பனையில் இவை சக்கைப் போடு போடுகின்றன. தாண்டிக்குடியின் மொத்த ஆரஞ்சு விளைப்பரப்பில், குறிப்பிடத்தக்க அளவுக்கு தன் வசம் வைத்திருப்பவர், இங்கே ஆரஞ்சு சாகுபடியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் கதிர்சென் (அலைபேசி : 94863 73767). பொதுவாக மலைப்பகுதிகளில் ரசாயன விவசாயமே மேற்கொள்ளப்பட்டு வரும் வித்தையைக் கற்றுக் கொண்டு, இயற்கை வேளாண்மை மூலம் ஆரஞ்சு விளைவிக்க ஆரம்பித்துள்ளார் இந்தக் கதிர்சென்.

“ இருபது ஏக்கர்ல ஆரஞ்சு சாகுபடி செய்றேன். ஊடுபயிரா காபி போட்டிருக்கேன். பல வருஷமா ரசாயன உரத்தைப் போட்டுத்தான் விவசாயம் செஞ்சுகிட்டிருந்தேன். இந்த நிலையில் பசுமை விகடனைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு, திண்டுக்கல்லுல போன வருஷம் நடந்த ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புல கலந்துகிட்டேன். அதுக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமா இயற்கை விவசாயத்துக்கு மாற ஆரம்பிச்சிருக்கேன். என்கிட்ட நாட்டு ரக மலைமாடுங்க கொஞ்சம் இருக்கு. அதுகளோட சாணம், மூத்திரத்தை வெச்சி ஜீவாமிர்த்ததை நானே தயாரிச்சி, தண்ணியோட சேர்த்துப் பாய்ச்சறேன். இதுக்காக தனியா டிரம்மெல்லாம் வெச்சி, குறிப்பிட்ட அளவு ஜீவாமிர்த்தம், பாசன நீர்ல கலக்கற மாதிரி சிலக் கருவிகளை நான் அமைச்சிருக்கேன். இப்பப் பயிர்கள்ல ஒரு தெளிவு தெரியுது.

மகசூல் கூடுதலா கிடைக்குது. இதெல்லாம் ஒரு பக்கமிருக்கு.. ரசாயன உரத்தோட செலவு குறைஞ்சி போனது கூடுதல் லாபம். என்கிட்ட இப்ப இருக்கிறது எட்டு வருஷ மரங்கள், முழுக்க இயற்கை முறையிலே சாகுபடி செய்றதுக்காகவே தனியா நாலு ஏக்கருல புதுசா ஆரஞ்சு நடப்போறேன். ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு மாறிட்டாலும், சாம்பல்நோய், பழ ஈ இது ரெண்டையும் சமாளிக்கறதுக்காக இன்னமும்

நான் ரசாயன மருந்துகளைத் தான் பயன்படுத்தறேன். என்று சொல்லி இடைவெளி கொடுத்த கதிரேசன், அதைப் பற்றி விவரித்தார். “ஆரஞ்சு சாகுபடியை அதிகம் பாதிக்கறது சாம்பல் நோய், பழ ஈ இது ரெண்டும் தான். இதைக் கட்டுப்படுத்த ரசாயன முறையில் கந்தகப் பவுடரை ஒரு ஏக்கருக்கு பத்து கிலோ தூவுவாங்க. அல்லது நனையும் கந்தகத்தை தண்ணியில கலந்து தெளிப்பாங்க. அடுத்தது, பழ ஈ இதுங்களோட தாக்குதல் காரணமா அதிகளவு பழம் சேதமாகும். இதைக்கட்டுப்படுத்த கருவாட்டுப் பொறி வைப்பாங்க. அதாவது, பிளாஸ்டிக் பையில் தண்ணியை ஊத்தி, அதுல டைக்ளோர் வாஷ் மருந்தை பஞ்சுல நனைச்சி உள்ளே போட்டுடுவாங்க. பாக்கெட் மேலே கருவாட்டுத் துண்டைக்கட்டி, பையின் பக்கவாட்டில் நாலைந்து ஓட்டைகளைப் போட்டு, ஒரு ஏக்கர் நிலத்தில் இருபது இடங்களில் கட்டித் தொங்க விட்டுட்டா..

கருவாட்டு வாசனைக்காக அதைத் தேடி ஓடுற ஈயெல்லாம், பாலித்தீன் துளை வழியா பைக்குள்ள புகுந்து, அந்த மருந்தை சுவாசிச்சு இறந்துடும். இதைத்தான் நானும் செய்துகிட்டிருந்தேன். ஆனா, ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாறின பிறகு ‘சுக்கு அஸ்திரா’ கரைசல் பயன்படுத்தினேன். ஆனா, எதிர்பார்த்த நனையும் கந்தகம், கருவாட்டுப் பொறி இதைத்தான் இப்போதைக்கு பயன்படுத்திக்கிட்டிருக்கேன். சுக்கு அஸ்திராவை நான் தயாரிச்ச விதம் சரியில்லையா.. இல்ல, சாம்பல் நோய், பழ ஈ இது ரெண்டையும் விரட்ட, ஜீரோ யோசனை இருக்காணு தெரியல.. அதைப் பத்தி பாலேக்கர்கிட்ட கேட்டுச் சொன்னா, புண்ணிமயமாப் போகும். (பார்க்கப் பெட்டிச் செய்தி)பூச்சி, நோய்க்குத்தான் இப்போதைக்கு வழி தெரியல.. மத்தபடி ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் மூலமா..

ஆரஞ்சுல நல்ல மகசூல் பார்க்கிறேன். அதேபோல, இந்த சுக்கு அஸ்திரா ஆரஞ்சுக்கு கைக்கொடுக்கலையே தவிர, காபிக்கு நல்லாவே பயன்படுது. பயிர் ஊக்கமா வளர்றதோட, செடியில காயும் நிறையப் பிடிச்சிருக்கு என்றவர், ஆரஞ்சு சாகுபடி பற்றியப் குறிப்புகளைச் சொன்னார். அவை செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலம் தான் ஆரஞ்சு நடவுக்கு மிகவும் ஏற்ற காலமாகும். இந்தப் பருவத்தில் கிடைக்கும் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழை, பயிர்கள் வளர உதவியாக இருக்கும். ஒட்டுக் கன்றுகள் மூலமோ அல்லது நாற்றுக்கள் மூலமோ ஆரஞ்சு நடவு செய்யலாம். தடியன் குடிசை என்ற இடத்தில் இருக்கும் தோட்டக்கலை அலுவலகத்திலும் நாற்றுக்கள் கிடைக்கும். அரசுப் பண்ணைகளில் ஒரு நாற்று பத்து ரூபாய் விலையில் ஆரம்பித்து, வெவ்வேறு விலையில் கிடைக்கிறது. நம் தோட்டத்தில் இருக்கும் மரங்களிலேயே அதிக மகசூல் கொடுக்கும் மரங்களிலிருந்து விதைகளை எடுத்து நாற்று தயார் செய்வதன் மூலம், நாற்றுக்களை வெளியில் வாங்கும் செலவைக் குறைக்கலாம்.

நாற்றுக்களாக நடவு செய்து மரங்களை வளர்த்தெடுத்தால், நீண்டகாலம் மகசூல் கிடைக்கும். அதே சமயம், ஒட்டுக் கன்றாக நடவு செய்யும் போது குறுகிய காலத்திலேயே மகசூல் முடிந்துவிடும். ஆனால், ஒட்டுக்கன்று முறை மூலம் மகசூல் அதிகமாகக் கிடைக்கும். ஆரஞ்சு மட்டுமே நடவு செய்து தனித் தோப்பாக பராமரிக்கலாம். ஊடுபயிர் செய்யும் போது கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, காபியை ஊடுபயிர் செய்யும் போது நல்ல வருமானம் கிடைக்கும்.